


மூன்று எளிய நடவடிக்கைகள்: உங்கள் எதிர்காலம் மற்றும் குடும்பத்தை பாதுகாப்பீர்



வெறும் 18 ரூபாயில் ஒவ்வொரு நாளுக்கும் பாதுகாப்புப் #ய்சேமிப்பு 18!

1 ஜீவன் பீமா

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜ்னா



முதலீட்டு கால வரம்பு : 18-50 ஆண்டுகள்

பாதுகாப்புத் தொகை : ரூ.2 லட்சம்

தவணை : ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ. 436

2 துர்கட்னா பீமா

பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜ்னா



முதலீட்டு கால வரம்பு : 18-70

பாதுகாப்புத் தொகை : இறப்பு/ முழுமையாக முடமாகுதல்: ரூ.2 லட்சம்
பகுதியாக முடமாகுதல்: ரூ.1 லட்சம்

தவணை : ஒவ்வொரு ஆண்டும் ரூ.20

பெயரைப் பதிவு செய்யும் முறை

1. நீங்கள் கணக்கு வைத்திருக்கும் அருகேயுள்ள வங்கிக் கிளைக்குச் செல்லுங்கள்
2. பிஎம்ஜேபிஓய் மற்றும் பிஎம்எஸ்பிஓய்-க்கான படிவத்தைக் கேளுங்கள்
3. படிவத்தில் அவசியமான விவரங்களை நிரப்புவீர்கள். அதாவது உங்கள் பெயர், மொபைல் எண், முகவரி, ஆதார் எண் மற்றும் வாரிசு போன்ற விவரங்களை நிரப்புவீர்கள்
4. படிவத்தில் கையொப்பமிட்டு அதை சமர்ப்பிக்கவும்
5. ரசீதைப் பெற்று அதை நன்றாகச் சோதித்துக் கொள்ளுங்கள்



FinanceForward2050

Building a Financially Inclusive World

சப்னோம் கா பிளான் (எஸ்ஐபி)

பணவீக்கத்தைச் சமாளிப்பதற்கான
ஒரு பாதுகாப்பான முறை

மாதம்
₹ 500/-
முதலீடு செய்யுங்கள்

10 ஆண்டுகளில்: ரூ.1.2 லட்சம்
20 ஆண்டுகளில்: ரூ.5 லட்சம்
30 ஆண்டுகளில்: ரூ.17.7 லட்சம்

@ஆண்டுக்கு 12%

மாதம்
₹ 3000/-
முதலீடு செய்யுங்கள்

10 ஆண்டுகளில்: ரூ.7 லட்சம்
20 ஆண்டுகளில்: ரூ.30 லட்சம்
30 ஆண்டுகளில்: ரூ.1.1 கோடி

@ஆண்டுக்கு 12%

**எவ்வளவு பெரிய தொகையோ, அவ்வளவு அதிக காலம்,
அத்தனை அதிக லாபம்!**

திட்டம் : நிஃப்டி 50 இண்டெக்ஸ் ஃபண்ட் - குரோத் திட்டம்

தொகை : ஒவ்வொரு மாதமும் குறைந்தது ₹500

காலம் : குறைந்தது பத்து ஆண்டுகள்,
நீங்கள் 60 வயது வரை திட்டத்தை எடுக்க முயற்சி செய்யுங்கள்

பெயரைப் பதிவு செய்யும் முறை

1. நீங்கள் கணக்கு வைத்திருக்கும் அருகேயுள்ள வங்கிக் கிளைக்குச் செல்லுங்கள். உங்கள் வங்கி இந்த முதலீட்டு வசதியை வழங்காவிட்டால், நீங்கள் அருகேயுள்ள மியூச்சுவல் ஃபண்ட் அலுவலகத்திற்குச் செல்லுங்கள் (SBI/ ICICI/ HDFC/ Axis)
2. அங்கு எஸ்ஐபி திறப்பதற்கான எல்லாப் படிவங்களையும் கேளுங்கள்.
3. அவர்களிடம் திட்டத்தின் பெயர், தொகை மற்றும் காலத்தை சொல்லுங்கள் மற்றும் படிவத்தை நிரப்ப உதவி கேளுங்கள்.
4. அவசியமான எல்லா ஆவணங்கள் மற்றும் படிவத்தைச் சமர்ப்பிக்கவும்
5. கண்டிப்பாக உங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரை “வாரிசாக” நியமனம் செய்யுங்கள்.
6. தொடங்கிய திட்டத்தின் எல்லா விவரங்களையும் உங்கள் மொபைல் எண்ணில் குறுஞ்செய்தியாக வரும். முதல் குறுஞ்செய்தி வர 10-15 நாட்கள் ஆகலாம்.

தேவைப்படும் ஆவணங்கள்:

1. பாஸ்போர்ட் அளவிலான 1 புகைப்படம்
2. ஆதார் கார்டு (அசல் மற்றும் ஜெராக்ஸ்)
3. உங்கள் வங்கிக் கணக்குப் புத்தகம்
4. பான் கார்டு (உங்களிடம் இருந்தால்) (அசல் மற்றும் ஜெராக்ஸ்)

மியூச்சுவல் ஃபண்ட் பாதுகாப்பானது. இதில் வருவாய்க்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. நீண்ட காலமாகச் சேமிப்பதன் மூலமாக நீங்கள் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்க அபாயங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.